

## மெரில் ஜே. பெர்னாண்டோ விருதுகள் 2021

### Ecovation 2021

'ஒரு தேசமாக நாம் எதிர்கொள்ளும் மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சவால்களின் வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கு புதுமை முக்கியமாகும்'

மெரில் ஜே. பெர்னாண்டோ 2021 க்கான விருதுகளானது புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு அவர்களின் நிலையான கண்டுபிடிப்புகளின் முன்மாதிரி ஒன்றை அல்லது கருத்தை உருவாக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பங்கேற்பாளர்களுக்கு இலங்கையில் சுற்றுச்சூழல், மனிதாபிமான மற்றும் பொது மேம்பாட்டு முன்னுரிமைகளை ஆதரிக்கும் வகையில் அவர்களின் கண்டுபிடிப்புகளைப் பாதுகாப்பதற்கும் நன்மைகளைப் பெறுவதற்கும் உதவுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகளானது, "நிலையான சுற்றுச்சூழல் - நட்புக்கான கட்டுக்கோப்பு மற்றும் வள திறன்" என்ற கருத்தேற்பில்; நிலையான கண்டுபிடிப்புகள், மீள்சுழற்சி மற்றும் மீள்பயன்பாடு போன்ற கருத்தாக்கங்களில் கவனம் செலுத்துகிறது.

### தகைமைகள் (Eligibility)

இந்த போட்டி பின்வரும் தகுதிகள் உள்ளவர்களுக்காக திறந்திருக்கும்:

- பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக இளகலை மற்றும் முதுமணி பட்டதாரிகள்
- விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்கள்
- சமூகம் சார்ந்த அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள்;
- தொழில் துறை மற்றும் நிறுவன ஊழியர்கள்
- கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், அடிமட்ட அமைப்புகளில் உள்ளவர்கள்
- தொழில்முனைவோர்;
- அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அல்லது
- நிலைத்தன்மை மற்றும் வள செயல்திறனில் ஆர்வமுள்ள எவரும்

### எவ்வாறு விண்ணப்பிக்கலாம் (How to submit)

1. கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து பதிவு இங்கே செய்க - <http://bit.ly/Tamilapplication>
2. காணொளி அல்லது பவர் பொயின்ட் விளக்கக் காட்சிகள் (மேலும் விவரங்களுக்கு கீழே சமர்ப்பிக்கும் வடிவமைப்பைப் பார்க்கவும்) சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்க

## சமர்ப்பிக்கும் முறைமை (Submission Format)

- காணொளி அல்லது பவர் பொயிண்ட் விளக்கக்காட்சி (காணொளியை திருத்த வேண்டிய அவசியமில்லை. மொபைல் தொலைபேசியிலிருந்து ஒரு அடிப்படை காணொளி ஏற்றுக்கொள்ளத்தக்கது)
- காணொளி அல்லது விளக்கக்காட்சியில் உங்கள் கருத்து, தயாரிப்பு அல்லது சேவையை தெளிவாக விளக்குங்கள்.
- உங்களிடம் ஒரு முன்மாதிரி இருந்தால், தயவுசெய்து அதை காணொளி அல்லது ஸ்லைடு விளக்கக்காட்சியில் சேர்க்கவும்.
- காலம்: காணொளி அதிகபட்சம் 3 நிமிடங்களாக இருக்க வேண்டும் (கோப்பு அளவு 1 GB க்கு மேல் இருக்கக்கூடாது – HD தரம்) பவர்பொயிண்ட் விளக்கக்காட்சி அதிகபட்சம் 10 ஸ்லைடுகளாக இருக்க வேண்டும்.
- காணொளி அல்லது விளக்கக்காட்சி பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்
- காணொளி அல்லது விளக்கக்காட்சி பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:
  1. முன்மொழியப்பட்ட யோசனை அல்லது கருத்து (முன்னர் செயல்படுத்தப்படாத அல்லது வெளியிடப்படாத கருத்துக்களை சமர்ப்பிப்பது ஊக்குவிக்கப்படும்)
  2. வள செயல்திறன் அல்லது பேக்கேஜிங் மூலம் ஏற்படும் சவால்களை இது எவ்வாறு எதிர்கொள்ளும்
  3. குறிக்கோள் அல்லது இலக்கு எவ்வாறு அடையப்படும்
  4. முன்மொழியப்பட்ட யோசனை
  5. முன்மொழியப்பட்ட தயாரிப்பு, கருத்து, சேவைக்கு தேவையான பொருட்கள்
  6. உற்பத்தியின் முக்கிய படிமுறைகள்
  7. முடிக்கப்பட்ட பொருட்களின் பயன்கள்
  8. முன்மொழியப்பட்ட தயாரிப்புக்கான சந்தைப்படுத்தல்கள்
  9. உற்பத்திளை தயாரிக்க அல்லது முன்மொழியப்பட்ட சேவையை வழங்க தேவையான பாதிடு

## தேர்வுசெய்யும் கோட்பாடுகள் (Selection Criteria)

கீழே பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான அல்லது அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் யோசனைகள் வலுவான கருத்துக்களைக் கொண்டதாக இருக்கும்:

- எளிய மற்றும் சாதாரியமான தீர்வுகள்
- செலவு குறைந்தவை
- அளவிடக்கூடிய இலக்குகள்
- பெரிய அளவிலான தாக்கத்திற்கான சாத்தியம்

## பெறுபேறுகள் (Outcomes)

- வெற்றியாளர்கள் இறுதி தயாரிப்பு/சேவையை உருவாக்குதல் வேண்டும்.
- இறுதி தயாரிப்பு/சேவை உருவாக்கப்படாத பட்சத்தில், வெற்றியாளர் ஒரு விரிவான வணிக முன்மொழிவு மற்றும் தயாரிப்பு சந்தையைத் தொடங்குவது தொடர்பான விவரங்களைத் தயாரித்தல் வேண்டும்.

## தேர்வு செயல்முறை (Selection Process)

- சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து காணொளிகளையும் நீதிபதிகள் பார்வையிடுவதுடன், விண்ணப்பங்களை மறுஆய்வு செய்து அடுத்த சுற்றுக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வார்கள்.
- பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் இரண்டாவது சுற்றில் இணைவதுடன், அங்கு ஒருவருடன் ஒருவரான நேர்காணல்கள் நடத்தப்படும். அத்துடன் வல்லுநர்கள் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டுவார்கள்.
- கண்காட்சியில் சேரும் விண்ணப்பதாரர்களை இறுதி செய்து, அவர்களின் தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்க 02 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும்.
- இறுதி கண்காட்சி மற்றும் வெற்றியாளர்களின் அறிவிப்பு வெளியிடப்படும்.

## கால அவகாசம் (Timeline)

- கருத்து வெளியீட்டு மற்றும் ஆரம்ப விண்ணப்பங்கள்; - 06 மே 2021
- விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி - 20 ஜூன் 2021
- விண்ணப்ப குறுகிய பட்டியல் - ஓகஸ்ட் 2021  
(பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தயாரிப்புகளை உருவாக்க இரண்டு மாதங்கள் வழங்கப்படும்)
- இறுதி கண்காட்சி - டிசம்பர் 2021